



**தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக்கழகம்**  
&  
**இந்தியவானிலைத்துறை**  
**வேளாண் காலநிலை ஆராய்ச்சிமையம், கோவை**  
**கோயமுத்தூர் மாவட்ட வானிலை சார்ந்த வேளாண்**  
**அறிக்கை**  
**(02.07.2022 முதல் 06.07.2022 )**



**அறிக்கை எண் 052/2022**

**தேதி.01.07.2022**

**மாநிலத்தின் கடந்தவார வானிலை**

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை 32°செ முதல் 38°செ ஆகவும், இரவுநேர வெப்பநிலை 23°செ முதல் 28°செ ஆகவும், கொடைக்கானல் மற்றும் உதகமண்டலம் பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை 17°செ முதல் 22°செ ஆகவும், இரவுநேர வெப்பநிலை 09°செ முதல் 12°செ ஆகவும் பதிவானது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெறப்பட்டது.

**கோயமுத்தூர் மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை**

கடந்தவார வானிலை (26.06.2022 முதல் 30.06.2022)					தேதி	அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 06.07.2022- 08.30 வரை				
26/06	27/06	28/06	29/06	30/06		நாள் -1 02/07	நாள் -2 03/07	நாள் -3 04/07	நாள் -4 05/07	நாள் -5 06/07
9.3	0.0	1.9	9.4	9.4	மழை (மி.மீ)	12	18	10	25	30
27	34	33	32	32	அதிக பட்ச வெப்பநிலை (°செ)	32	31	29	28	27
23	24	23	23	23	குறைந்த பட்ச வெப்பநிலை (°செ)	22	22	22	21	21
5	6	6	6	7	மேக மூட்டம் (ஆக்டா)	6	6	6	6	6
79	76	78	78	81	அதிகபட்ச காற்றின் ஈரப்பதம் (%)	80	80	80	80	80
47	58	67	74	95	குறைந்தபட்சகாற்றின் ஈரப்பத ம் (%)	70	70	70	70	70
29	24	15	23	21	காற்றின் வேகம் (கி.மீ/மணி)	14	14	14	16	16
250	230	230	230	230	காற்று வீசும் திசை	250	250	250	230	230

**எதிர்பார்க்கப்படும் வானிலை கோயமுத்தூர் (02.07.2022 முதல் 06.07.2022)**

வரும் நாட்களில் வானம் இலேசான மேக மூட்டத்துடன் காணப்படும். அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 27°செ முதல் 32°செ ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 21°செ முதல் 22°செ ஆகவும், காலைநேர காற்றின் ஈரப்பதம் 80 சதவிகிதமாகவும், மாலைநேர காற்றின் ஈரப்பதம் 70 சதவிகிதமாகவும்

பெரும்பாலும் கிழக்கு திசையிலிருந்து தென் கிழக்கு திசைவரை வீசக்கூடும்.

**வேளாண் அறிவுரை**

<p><b>பொது அறிவுரை</b></p>		<p>அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழையும் மணிக்கு 10-14 கி.மீ வேகத்தில் காற்றும் எதிர் பார்க்கப்படுவதால் இறவை பயிர்களுக்கு மண் ஈரத்தினைப் பொறுத்து நீர் பாசனம் செய்ய வேண்டும்.</p> <p>காற்றின் வெப்பநிலையும் கடந்த வாரத்தினை விட சற்று கூடுதலாக வாய்ப்புள்ளது.</p>
<p><b>நெல்</b></p>	<p>விதைப்பு</p>	<p>எதிர்பார்க்கப்படும் பகல் நேர வெப்பநிலை, நெல் நாற்றங்காலில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நிலவ ஏதுவாக உள்ளது. இதனை கண்காணித்து தேவைப்படின 5 சதவீத வேப்பங்கொட்டை சாறினைத் தெளிக்க வேண்டும்.</p>
<p><b>மக்காச்சோளம்</b></p>	<p>விதைப்பு</p>	<p>எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி, இறவை மக்காச்சோளம் மற்றும் சூரியகாந்தி நடவு செய்வதனை தொடரலாம்.</p>
<p><b>கரும்பு</b></p>	<p>வளர்பருவம்</p>	<p>கரும்பில் காய்ந்த தோகை உறிப்பது மற்றும் விட்டம் கட்டுவதன் மூலம் 150 நாட்கள் வயதுடைய முன் பருவ கரும்பில் துளைப்பான் பூச்சியின் தாக்கத்தை குறைக்கலாம்.</p>
<p><b>கொடிவகை</b></p>	<p>நிலம் தயாரிப்பு</p>	<p>கடந்த வாரம் பெய்த மற்றும் எதிர்பார்க்கப்படும் மழையினைக் கொண்டு பாகல் மற்றும் பூசணி வகை கொடிப் பயிர்களை குழிகளில் நடவு செய்வதனை தொடரலாம்.</p>
<p><b>மஞ்சள்</b></p>	<p>விதைப்பு</p>	<p>அதிக காற்றின் வேகம், காற்றின் ஈரப்பதம் மற்றும் மேகமூட்டம் நிலவ வாய்ப்புள்ளதால் மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோய் தாக்க வாய்ப்புள்ளதால் கண்காணிக்கவும்.</p>
<p><b>வாழை</b></p>		<p>மழையுடன் காற்றின் வேகம் 10-14 கிமீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஐந்து மாதங்களுக்கு மேலுள்ள வாழை மரங்களுக்கு முட்டு கொடுக்க வேண்டும்.</p>
<p><b>தென்னை</b></p>		<p>எதிர்பார்க்கப்படும் மழையினை பயன்படுத்தி தென்னை மரங்களுக்கு முதல் உரமாக மரம் ஒன்றிற்கு யூரியா 650 கிராம் சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ, பொட்டாஷ் 1 கிலோ மற்றும் வேப்பம்புண்ணாக்கு 2 கிலோவினை 50 கிலோ எருவுடன் கலந்து இடவும்.</p>

		TNAU தென்னை வளர்ச்சியூக்கியினை வேர்மூலம் அளிக்கவும். தென்னை மரங்களைச் சுற்றிலும் உள்நோக்கிய வட்டப்பாத்தி எடுப்பதால் மழைநீரினை வேர்ப்பகுதியில் சேமிக்கலாம்.
--	--	--

கால்நடைகள்		<p>மழையுடன் மணிக்கு 8 - 14 கி.மீ வேகத்தில் காற்று எதிர்பார்க்கப்படுவதால் கால்நடைக்குடில்களுக்கு போதிய பாதுகாப்பு செய்யவேண்டும்.</p> <p>காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதால் கோழிகளுக்கு போதிய அளவு நல்ல தண்ணீர் கொடுக்க வேண்டும். மேலும் தீவனம் காற்றில் சேதமடையாதவாறு கூடாரங்களில் காற்று வரும் திசையில் சாக்கு பையை தொங்கு விடவும்.</p> <p>கடந்த வார மழையின் காரணமாக புதியதாக முளைத்த புல்லினை மேயவிடாமல் கால்நடைகளை பாதுகாக்கவும்.</p> <p>வரும் நாட்களில் மழையுடன், அதிக காற்றின் ஈரப்பதம் எதிர்பார்க்கப்படுவதால், கால்நடைகளுக்கு உலர்ந்த திடமான தீவனங்களை கொடுக்கவும்.</p>
------------	--	---

### குறுஞ்செய்தி

- கரும்பில் காய்ந்த தோகை உறிப்பது மற்றும் விட்டம் கட்டுவதன் மூலம் 150 நாட்கள் வயதுடைய முன் பருவ கரும்பில் துளைப்பான் பூச்சியின் தாக்கத்தை குறைக்கலாம்.

முதன்மை அலுவலர் (GKMS)  
வேளாண் காலநிலை ஆராய்ச்சிமையம்  
த.நா.வே.ப.கழகம், கோவை